

உ
கடவுள் துணை,
சோழவந்தானார்,
அரசஞ்சண்முகனார்
இயற்றிய
திருக்குறட்

சண்முகவிருத்தியுண்
முதற்குறள் விருத்தி.

இது
மதுரைத்
தமிழர் சங்கம்
தலைவராகிய

சுந்தரபாண்டிய ஒதுவாரால்

கையெழுத்துப் பிரதிகளைக்கொண்டு

பரிசோதித்து,

டீ. சங்கத்தின்



எ-வது புத்தகமாக

ம து ரை

மீனலோசனி அச்சியந்திரசாலையில்

பதிப்பிக்கப்பெற்றது.

விலை]

1921.

[அணு 5.

(Copyright Registered.)



முகவுரை.

மதுரையை அடுத்துள்ள சோழவந்தானூர் அரசஞ்சென்முகன ரென்பார் இலக்கண இலக்கியங்களில் ஆற்றன்மிக்கபெரும்புலன ராய்த் தமிழ்மக்கள் போற்றவிருந்து ஏழாண்டின் முன்னர்க் காலந் தென்றமையை இற்றைக்கும் தமிழுலகம் நன்சிறியும். இவர் சித்தி கணிகளாலாயதூல்களை எளிதிலியற்றுவதினும், கேட்போருவப்பெப் பெருகையும் அவையிடைத் தெளிய விளம்புவதினும், எழுதுவதி னும் பேராற்றலுடையராய் விளங்கினு ரென்பதை நேரேயறிந்துள்ள தமிழ்ப்புலவர்களிற் பலர் இப்போது யிருந்து வருகின்றனர்.

இவரியற்றியதூல்களில் “மாலைமாற்றுமாலை” “இன்னிசையி ருநாய” “தொல்காப்பியப்பாயிரவிருத்தி” மீனாகுடியம்மைமீது “சந்தத் திருவடிமாலை” “வள்ளுவர்நேரிசை” ஆகியதூல்கள் முன்னரே வெளிவந்துள்ளன.

“தொல்காப்பிய நூன்மரபுவிருத்தி” “ஷெ. எழுத்துவிருத்தி”

“திருக்குறட் சண்முகலிருத்தி” “ஏகபாதநூற்றந்தாதி,” “நவமணிக் காரிகை நிகண்டு” ஆகிய நூல்கள் இனிவெளிவரவேண்டுவனவாய் ஆசிரியர் அரசஞ்சண்முகனார் உடன் பிறந்தாரும் எனது நண்பரு மாகிய திருவாளர் அ. இராமசாமிப் பிள்ளையவர்களிடத்தும் என்னிடத்தும் இருந்து வருகின்றன.

“திருக்குறளாராய்ச்சி” என்ற தலைப்பெயரிட்டு மதுரைத் தய்யூச்சங்கம செந்தமிழ்ப் பத்திரிகையில் சிலகுறட்பாக்கள் வெளி வந்துள்ளன. அவ்வரியவிஷயங்கள் ஆசிரியரியற்றிய விருத்தியுனின்று அக்காலத்தே எடுத்தெழுதப்பட்டனவேயாம். அவற்றுள் முதற்குற ளாராய்ச்சியும் ஒன்றாகுமென்பதை யாவருமறிவர்.

இப்பொழுது திருக்குறட் சண்முக விருத்தியுண் முதற் குறள்விருத்தியாகிய இப்புத்தகம் பேருரைகளும் வேட்கையுற் றார்தங்கருத்தின்படி எனது நண்பரான மேற் கூறிய பிள்ளையவர்கள் பாலிருந்து கிடைக்கப்பெற்ற பிரதிகளிரண்டையும் பெற்று எனது யிருதியோடு ஒப்பிட்டுப் பார்த்து அவற்றுள் அடித்தும் வரிப்பினர் முகவுரை.

தெழுதியுமுள்ள இடங்கள் தோறும் இயன்றவரை சேர்த்து உள்ளவாறு அச்சிட்டு வெளியிடப் பெற்றுள்ளது.

திருக்குறட்சண்முகவிருத்தியுட்கண்ட இம் முதற்குறள் விருத்தி; பரிமேலழகர் உரையினைக்காண்டுகையாக்கொண்டு அவ்வு ரையுட் பொருந்தாதனமறுந்து ஏனையவற்றோடு வேண்டிய அளவில் விரிப்பனவிரித்து வெள்வாப்பெற்றுள்ளது. திருக்குறள் நூலுக்கு “திருவள்ளுவமலை” சிறப்புப்பாயிரமாகலைப் பாயிரவியலுண்முதலா வது அதிகாரம் கடவுள் வாழ்த்து முதற்குறளின் பின்னர் விளங்க வைத்துள்ளது. இன்னிடம், துறவுநிலை மெனந் தமிழ்நூன்முறை யிலங்க விளங்கும் முப்பாவி னாற்பாணொழிநக இந்நூலின் முதற்

குறட்பான்றிது ஆசிரியர் அரசுசண்டுகூர் இயையக்கூறிய அகர
 மாகிய அகத்திரைககம நாநகவாலியோடு அநிபகவனிலககணமும்
 பிறவும் ஊன்றியுணராவரெவரும் போருரையாசிரியாதாறறலை வியநது
 பாராட்டாமலிரார் என்பது யான்கொண்ட துணிபு.

திருக்குறள் தூலுக்கு இதிகையிபநுரைதூலென்று இது
 காரும் வெளிவந்ததில்லை; அகலின இயவுரைதூலோடு ஆசிரியரியற
 றிய எல்லாதூல்களும் வெளிவருமாறு முதற்குறள் விருத்திபைக்
 கண்ணுதும் நீங்கள இயனற உதவிபுரியுமாறு கேட்டுக்கொள்ளு
 கிறேன்.

இப்பதிப்பில் நோந்த வழக்காணது மறதிமுதலியவற்றால்
 நேர்ந்தன வென்று கருதிய பொறுதகருளுமாறு அனபாகளை வேண்
 டிக்கொள்கின்றனன்.

ஆசிரியரியற்றிய “ககபாத தூற்றந்தாதி” என்னும் அரிய
 அந்தாதிதூல் உரையுடன் விரைவில் வெளிவரும்.

இங்னம்

ம. சுந்தரபாண்டிய ஓதுவார்,

தலைவர், தமிழர்சங்கம்

மதுரை
 தன்மதிவநு
 ஆவணியர்
 ௩௨

அரசஞ் சண்முகனார்

வரலாறு.

இம் முதற்குறள் விருத்தி யுரையாசிரியராகிய அரசஞ்சண் முகஞர் தமிழ்வள நாட்டின் றலை நகராகிய மதுரைக்கணித்தாயுள்ள சோழவந்தானூரில், வேளாளர்மரபில், அரசுப்பயிள்ளை யென்பார் பால், (கி. பி. 1867.) விபவஞ்சு கோன்றியவர். இவர், இளம்பிராயத் திலே தமிழ் மொழியில் ஆர்வமிகுடையவராய், அவ்நூர்க்கண்ணி மங்கல மடாலயம், அருளாளந்தசுவாமிகள் பரம்பரையில் வந்தருளிய சிவப்பிரகாசசுவாமிகள் பால், இலக்கணம், இலக்கிபம், தருககம், சோதிடம் முதலியபற்றி நூற்றது, “சண்முகம் பிள்ளை” என்னும் பிள்ளைத் திருநாமமுடையவராய் விளங்கி வந்தனர்.

இவர், முருகக்கடவுளிடத்தும், அம்பிகையிடத்தும், பொதுமை யாக அன்றோடிடத்தும் மெய்யன்புடையவராயிருந்து வந்தனர். தமது இளம்பருவத்திற் கல்விசிறந்துக் கொண்டிருந்த பொழுதே முருகக்கடவுண்மாட்டு மாகைமாற்று மாகை, ஏகபாதநூற்றந்தா தியுண் முதன்முப்பது பாட்டு அடிய நூல்களைக் கேட்போர் வியப்ப இயற்று வாராயினர்.

இவரது சிறுபருவத்திலே, தந்தையார் உயிர் துறந்தமையால், குடும்ப பாரத்தை மேற்கொண்டு, 21-ஆம் வயதில் மதுரையை யடைந்து, சேஷபதி ஆங்கில உயர்தர கலாசாலைத் தமிழ்ப் புலவ ராய், பன்னிரண்டு இடந்து வந்தனர். அப்போது தமக்குக் கிடைத்த காலத்தை ஒருசிறிதேனும் அவமாகப் போக்காது பயில் வாரங்கொணிய செஞ்சொலும் பொருளும் சுவையொடு ததும்ப இன்னிசைஇருநூறு, வள்ளுவர் நேரிசை, மதுரைச்சிலேடை ஆகிய சிறந்த நூல்களை இயற்றி உதவினர். பின்னர், “நவமணிக்காரிகை நிகண்டு,” என்ற நூலொன்றினைக் கவித்துறைப்பாட்டால், இலக்கிய நூலுட்புகுவார்க் குறுதுணையாமாறு இயற்றிமுடிப்பான் கருதி, மக்கட் பெயர்த் தொகுதிகாரும் அமைத்து வைத்துள்ளார்.

பின்பு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில், தமிழ்ப் புலவராயிருந்து 4-வருடம் நூலாராய்தன் முதலிய பணிபுரிந்து, சங்கத்தை விட்டு நீங்க

அரசஞ்சண்முகஞர் வரலாறு.

சிப், பிறப்பிடமாகிய சோழவந்தானாரே யிடமாக் கொண்டு, தமிழ் கத்தினுயிர்நாடிபோன்ற தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய இலக் கண இலக்கிய நூலிரண்டினையும் நன்காராய்ந்து, அவற்றுட் கிடக் குழ் நுண்ணிதாய் அரிய பெரிய உண்மைகளைக் கண்டறிந்து திரட்டு வதையே கருத்தாக் கொண்டு விடாது முயன்று வந்தார். ஆன்றோர் நூலுட் புதைந்து கிடக்கும் அரியவற்றைக் கண்டெடுத்தல் யார்க் கும் எளிதல்லவாகலான், அவ்வுழைப்பில் உடம்புமிக மெலிந்து, வாந் நோயாளிடர்ப்பட்டு, படுத்த படுக்கையாக வருந்துவாராயினர்.

இங்ஙனம் வருந்தும் ஓர் நான் வைகறையிற் பக்கத்தொரு வரு மில்லாத வேளையில், ஒருபெரியவர் தம்முன்றோன்றி “எழுந் திரு” என்றவுடனே எழுந்துகின்று, அப்பெரியவாடிச் சுவட்டைப் பின்பற்றி, ஊர்கடந்து வையைபாற்றின் நென்கரையேறி, சுமார் அரைக்காததூரத்திற் காணப்பெறும் நாகமலையைபடைந்து உச்சி யிற்போய்ச் சேர்ந்தனர். முன்செல்கின்ற பெரியார், இவரை நோக்கி கின்று கொண்டு “உடலுக்குமருந்துவேண்டுமா? உயிருக்குமருந்து வேண்டுமா?” என்று கேட்டனர்; “உயிருக்குமருந்துவேண்டும்” என்று கூறிய வளவிலே அம்மலைச்சரிவின் ஓர் பாலிலுக்கும் தாமரையூற்றின் பக்கல் அழைத்துவந்து, கடைக்கணித்தருளி, விட்டு விட்டே கினர்.

இதனையறியாத இல்லத்திலுள்ளார், நோய்வாய்ப்பட்டுப் படுக்கையிற் கிடந்தாரைக் காணாதெயற்று மயங்கிப்பக்கத்திலுள்ளார் க்கறிவிப்ப, ஊரறிந்தமையால், அவர்மாட்டன்புடைய அனைவருந் திரண்டு தேடிக்காணாது, மலையைபடுத்துள்ள “நாரணபுரம்” என்னும் ஊரிலுள்ளார், மேற்கூறிய ஊற்றின் பக்கலிருக்கு மவரைக்காட்டக் கண்டு, நிகழ்ந்தவற்றைக் கேட்டுப் பெரு வியப்பெய்தினார்கள். அன் றுமூதல், நோயொன்று மிளாத, நல்லுடம்பினராய், மூன்றுகாலச் செய்தியையும் எவரும் மலைப்பெய்த மீ-மாசகாலம் விளம்பிவந்தனர். இந்தநூலுடைய பல அதிசயங்கள் ஊர்க்கண்ணும், அம்மலைக்கண்ணும்,

இவர்பொருட்டாக நிகழ்த்தவற்றை நேரே கண்டறிந்தாரிற் பலர்
 சோழவந்தானாரிடை இப்பொழுது முனராகலான் அவர்பாற் கேட்
 டறிந்து கொள்ளாவாம்.

அரசஞ் சண்முகனார் வரலாறு.

பெரியார் கடைக்கணித்தருளிய பின்புதான், தொல்காச்
 சியப்பாயிர விருத்தி, நான்மாபுவிருத்தி, (40 அதிகாரமுடிய) திருக்கு
 றட் சண்முகவிருத்தி ஆகிய பேருரைநூல்களை இயற்றுவாராயினர்.
 கடைசியாக, மீனாடியம்மை மீது “சந்தத்திருவடிமலை” என்னும்
 முப்பத்திரண்டு சந்த விருத்தங்களாற் புனைந்த பாமாலை யொன்றியற்
 றித்தமிழகம் போற்ற விற்றிருந்து, 47ம் வயதில், சிவபெருமானது
 திருவடி நீழலில் இரண்டறக்கலந்துய்ந்தனர். இவர்புகழ்என்றும்
 சிலவுக.

அவையடக்கம்.

கல்லான் வரையிலுந் தெய்வந்தனைக் காதலில்லார்
 நல்லார் பணிவார் பணியார் பொரு ணுடல் செய்யார்
 வல்லார் மகியின் மொழியாயினும் வைப வேமாண்
 சொல்லா ரிசையாற் தலைக்கொள்ப வென்சொல்லு மேலார்.

திருக்குறட்சண்முக விருத்தியுண்

முதற்குறள் விருத்தி.

—(*)—

திருக்குறள்.

அறத்துப்பால்

பாயிரவியல்

முதலாவது அதிகாரம்.

—
கடவுள் வாழ்த்து.

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு.

என்பது முதற்பாட்டு.

இந்நூற்குப் பரிமேலழகர் உரையினைக் காண்டுகையாகக் கொண்டு
விருத்தி யெழுதப்படும்.

திருவள்ளுவர்குறள்.

பரிமேலழகருரை.

அறத்துப்பால்.

—
உரைப்பாயிரம்.

இந்திரன் முதலிய இறையவர்பதங்களும் அந்தயிலின்பத் தழிவீல்
வீடும் நெறியறிந்தெய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்த்தோரா
னெடுக்கப்பட்ட பொருள் காண்கு; அவை அறம், பொருள், இன்பம்,
உ

திருக்குறட் சண்முக விருத்தியுண்

வீடென்பன. அவற்றுள், வீடென்பது சிந்தையுமொழியுஞ் செல்லா நிலை
மைத்தாகலின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்
கணவகையாற் கூறப்படாமையின், தூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்று
மேயாம்.

அவற்றுள், அறமாவது மனு முதலிய தூல்களில் விதித்தன செய்த
லும் விலக்கியன ஒழித்தலுமாம். அஃது ஒழுக்கம் வழக்குத் தண்டமென
மூலவகைப்படும்.

அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர்முதலிய வருணத்தார்த்தத்தமக்கு
விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய
அறங்களின் வழுவா தொழுகுதல்.

வழக்காவது ஒருபொருளைத்தனித்தனியே எனதெனதென்றிருப்பார்
அதுகாரணமாகத் தம்முண்மாறுபட்டு அப்பொருண்மேற் சொல்வது. அது
கடன் கோடன் முதற் பதினெட்டுப் பதத்தாம்.

தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழிஇ
யினாரை அந்நெறி நிறுத்தற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத்தகவொறுத்தல்.

இவற்றுள் வழக்குத்தண்டமும் உலகநெறி நிறுத்தற்பயத்தவாவதல்லது
ஒழுக்கம்போல் மக்களுயிர்க்கு உறுதியுயத்தற்சிறப்பிலவாகலானும், அவை
தாம் தூலானேயன்றி உணர்வுமிசுதியானுந் தேயவியற்கையானும் அறியப்
படுதலானும் அவற்றையொழித்து ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ
ராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமெனஎடுத்துக்கொள்ளப்பட்டது.

அதுதான் கால்வகை நிலைத்தாய் வருணத்தோறும் வேறுபாடுடைமை
யின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகளொழித்து, எல்லார்க்கு மொத்
தவிற் பெரும்பான்மையாகியபொதுவியல்புபற்றி இல்லறத் துறவறமென

இருவகைசிலையாற் கூறப்பட்டது.

அவற்றுள் இவ்வறமாவது இவ்வாழ்க்கை யிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கணின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனையோடுஞ் செய்யப் ப்வேதாசலின், அதனை முதற்கடி கூறவான்றொடங்கி எடுத்துக்கொண்ட இலக்கிய யினிதுமுடித்தற்பொருட்டுக் கடவுள்வாழ்த்துக் கூறுகின்றார்.

முதற்குறள் விருத்தி.

௩

முதலாவது அநிகாரம்; கடவுள் வாழ்த்து.

அஃதாவது கவி தான் வழிபடுகடவுளையாதல் எடுத்துக்கொண்ட பொருட்டு ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்துதல், அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக்கடவுளையெனவறிக. என்னை? சத்துவமுதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்டு அவற்றான் மூவாகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம்மூன்றுபொருளையுங் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின் இவ்வாழ்த்து அம்மூவார்க்கும் பொதுப்படக் கூறினொனவுணர்க.

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு.

இதன்பொருள்:—எழுத்தெல்லாம் அகர முதல-எழுத்துக்களெல்லாம் அகரமாகிய முதலை உடையன. உலகு ஆதிபகவன் முதற்று - அதுபோல உலகம் ஆதிபகவனாகிய முதலையுடைத்து. என்றவாறு.

இது தலைமைபற்றிவந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானன்றி நாதமாநிரையாகிய இயல்பாற்பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கையுணர்வானன்றி இயற்கையுணர்வான் முற்று முணர்தலானுங்கொள்க. தமிழெழுத்திற்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி, எழுத்தெல்லாமென்றார். ஆதிபகவன் என்னுமிருபெயரொட்டுப் பண்புத்தொகையடனான்முடிபு. உலகென்றது ஈண்டு உயிர்கண்மேனின்றது. காணப்பட்ட உலகத்தாற்காணப்படாத கடவுட்டு உண்மை கூறவேண்டுதலின், ஆதிபகவன்முதற்றேயென உலகின்மேல்வைத்துக் கூறினார்; கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் தேற்றத்தின்கண்வந்தது. இப்பாட்டான்முதற்கடவுள்

விருத்தியுரை.

இனி எந்தாலையுரைப்பினும் அந்தாற்குப்பாயிர முறைத் துரைத்தலே மரபாகலான், அஃதுரைக்கற்பாற்று. அப்பாயிரம், பொது

ஊ திருக்குறட் சண்முக விருத்தியுண்

வுஞ்சிறப்புமென இருவகையவாயினும், அவற்றுட் பொதுப்பாயிரம் எல்லாநூன்முகத்தும் வேறுபாடின்றி ஒருபடிததாந் தன்மைத்தாகலின், இலக்கணநூலானுணரப்படு மாகலான் அஃதொழித்து ஏனைச் சிறப்புப்பாயிரமே ஈண்டுரைக்கப்படும்.

அப்பாயிரத்தான், இந்நூலை அறங்கேற்று காலே அவைக்களத்திருந்துகேட்ட நல்விசைப்புலவரும், அவர்க்குப்பிற்காலத்திற் சங்கமேறியநல்விசைப்புலவருட் சிலரும் பாடிய திருவள்ளுவமாலையே யாம்.

அத்திருவள்ளுவமலைக்குச் சரவணப்பெருமானையர் செய்த வுரையினைக்காண்டிகையாகக்கொண்டு, இந்நூலிறுதியில் விருத்திபெழுதப்படுமாகலின், ஈண்டைக்கு வேண்டுவமாத்திரையே அதனுட்கொண்டு ஆக்கியோன்பெயர் முதலாயவற்றைமுறையே கூறப்படும்.

திருத்தகுடெய்வத்திருவள்ளுவரென அசரீரி கூற்றுகவும் வள்ளுவனென நாமகள் கூற்றுகவும் இருபுலவரும், மன்புலவனென இறையனாரும், நான்முகத்தோன் கூற்றெனக்கொண்டு நான்முகத்தோன் அபுனை உக்கிரப் பெருவழுதி முதலாயினாரும்,

வள்ளுவனாரைக் கபிலர் முதலாயினரும், வாலறிவினாரை
 ப் பரணருந், தானே முழுதுணர்ந்தோ னென நக்கீரனாரும்,
 தேவென மாமுலனாரும், வள்ளுவரெனச் சீத்தலைச் சரத்தனார் முதலா
 யினாரும், முதற்பாவலரென ஆசிரியர் நல்லந்துவனார் முதலாயினார்,
 தெய்வ மெனக் கீர்த்தையார் முதலாயினாரும், மாதானுபங்கி மறுபி
 லார் செந்நாப்போதாரென நல்கூர் வேள்வியாரும், பெரு நாவல ரெ
 னத் தொடித்தலை விழுத்தண்டினார், திருவள்ளுவரென வெள்ளி
 விதியார் முதலாயினாரும், பிணக்கிலா வாய்மொழியாரென உருத்திர
 சன்மகண்ணாரும், ஏதமிலாரெனப் பெருஞ் சீத்தனாரும், புலவரெனச்
 செங்குண்டூர்க் கிழாரும், தேவிற்கிறந்தாரென முதுகூற்றனாரும், தேவ
 ரெனச் செபிரக்காவிரியார்க்கனாரும், நரப்புலமையாரெனக் கவுணிய
 னாரும், தெள்ளியாரென மதுரைப் பாவாசிரியனாரும் உரைத்தவாற்றான்
 ஆக்கியோன்பெயரும் பெருமையு முணரப்படும்; வள்ளுவரோடொ
 க்க விருக்க வருத்திரசன்மரெனவும், மறந்தேயும் வள்ளுவனென்பா

முதற்குறள் விருத்தி.

10

னார் பேதை யெனவும், வல்லாராவள்ளுவரல்லா லெனவும், முதற்
 பாவலரொப்ப வெப்பாவலரினுமில்லெனவும், செந்நாப் போதார்
 கூடற்கச் செனவும் பிறவு முரைத்த வாற்றான் அவர் பெருமையுண
 ரப்படும்.

முதல் நான்மறை பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் பின்
 வள்ளுவன் வாய்தென்வாக்கெனவும், நான் மறைப் பொருளைத்தந்து
 ரைத்த நூலெனவும், சாற்றியபல்கலையும் தப்பாவருமறையும் போற்
 நியுரைத்த பொருளெல்லாந் தோற்ற வெனவும், வேதப்பொருளாய்
 மிக விளங்கி யெனவும், வேதப்பொருள் விளங்க வெனவும், பாரதஞ்
 சீராமகதை மணுப்பண்டை மறை நெர்வன வெனவும், தாமேத
 மைப் பயந்த வேதமெனவும், இன்னானகு முன்பறியச் சொன்ன
 முது மொழி நூலுள்ள வரிதென் றுலகவகைகள் மொழிந்தாரென
 வும், வேதவிழுப் பொருளை யோதவெனவும், வேதப்பொருளைத்தமி

முாலுரைசெய்தாரெனவு முரைத்தவாற்றான், மறையும் மறைப்
 பொருளின் முரணுது தோன்றிய பாரதம் சீராமகதை மனு அகப்
 பொருள்நூல் புறப்பொருள்நூல் முதலாய பிறவும் தானே முழுது
 ணர்ந்து, அவற்றின் வழித்தாகச் செய்தாரென வழியுணரப்படும்.

வையத்தாருள்ளுவ வெல்லா மளந்தாரெனவும், அகலிடத்தோ
 ரெல்லாந் தேர்ந்து தெளியவெனவும், அகிலத்தோருள்ளிருணீக்கு
 மொளி யெனவும், வானின்று மண்ணின்றளந்ததெனவும் பிறவு
 முரைத்த வாற்றான் இந்நூற்பொருள் முதலுலாகிய வேதப்பொரு
 ளேயாகலானும், அம்முதலால் வானுலகத்தும் வழங்கலானும் நூற்
 புருட்ட கெல்லை இவ்வுலகேயன்றி ஏனையுலகுமா மென்பதூஉம்,
 மும்மலைமுதலாயதாமுடைய மன்னர் தடமுடிமேற் றூரன்றே என்ற
 மையான்நூற் சொற் கெல்லை, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்
 பாய தமிழ் நாடா மென்பதூஉம் உணரப்படும்.

வள்ளுவன் வாய்தெனவும், வள்ளுவன் வாய்ச் சொல்லெனவும்,
 முப்பொருளெனவும், குறட்பாவெனவும், குறளெனவும், முப்பாலெ
 னவும், பொய்யாமொழியெனவும், வாய்மொழியெனவும், பிணக்கிலா
 மொழியெனவும், வாயுறை வாழ்த்தெனவும், வள்ளுவர் வெண்பாவு
 ளவும், குறள்வெண்பா வெனவும், வள்ளுவனூற்பொருளெனவும், உள்

விருணீக்கும் விளக்கெனவும், உள்ளக்கமல வெங்கதிரெனவும், உள்ளிருணீக்குமொளியெனவும், வள்ளுவர்பாட்டெனவும் பிறவுமுரைத்தமையான், நூற் பெயரும் பெருமையு முணரப்படும்.

வள்ளுவர்சொல், வள்ளுவர் பாட்டு, வள்ளுவர்பொருளென்றறற்போலப், பிற்காலத்தார் திருவள்ளுவப்பெனவும் வழங்குப. தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார் மூன்றினுமுழங்குமென்றார் சொற்பற்றி வள்ளுவரென்பது கருத்தானு பெயராய் நூலையுணர்த்து மென்பாருமுளர்; அது பொருந்தாமை தொல்காப்பிய விருத்தியுட்காண்க.

செய்யாமொழிக்கும் பொய்யாமொழிக்கும் பொருளொன்றே யெனவும், ஆரியம் வேதமுடைத்துத் தமிழ் குறட்பாவுடைத் தெனவும், நான்முகத்தோன் றந்தநூலெனவும், அந்தாமறைமேலயன்றந்தானெனவும் உரைத்தமையான் நூற்பெருமை யுணரப்படும். பார்த்த பொருளெல்லாம் பாரதிய வேறு, தெரிநது திறந்தோறுஞ் சேரச் சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளக்கினுரென்றமையானும், பிறவாற்றானும் சாற்றிய பல்கலையுந் தப்பாவருமறையும்போற்றி யுரைத்த பொருளெல்லாக் தோற்றத் தொகுத் தியாத்தாரென, யரப்புணரப்படும்.

மூப்பாவி னாற்பான் மொழிநகவ ரென்றமையானும், பிறவாற்றானும் நுதவிய பொரு ளறமுதனுகுமாமென்பதுணரப்படும்.

நற்பலகை யொக்க விருக்க வருத்திரசன்ம ரென்றமையானும், வள்ளுவனார்தம் வாயாற் கேளாதனவெல்லாக் கேட்டு என்றமையானும், உருத்திரசன்மருஞ் சங்கப்புலவருந் கேட்டா ரெனக்கேட்போருணரப்படும்.

தமிழ்ப் புலவராய்க் கேட்க வீற்றிருக்கலா மெனவும், உள்ளமுருக்கு மெனவும், எப்பொருளும் யாருமியல்பின்றி உற வெனவும், ஆய்தோறு முதுமறி வெனவும், இம்மை மறுமையிரண்டு மெழு

மைக்குச் செம்மை நெறியிற், நெளிவுபெற மும்மையின் வீடவற்றி
 ஞானின் விதிவழங்க வெனவும், உள்ளிருணீக்கு மெனவும், சிந்தைக்

முதற்குறள் விருத்தி.

௭

கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த விருவினைக்கு மாமருந்து
 எனவும் பிறவு முரைத்த வாற்றும், பயனுணரப்படும்.

கடைச் சங்கத்தார்பாடினமையான் அவரதுகாலமென்பதூஉம்,
 உக்கிரப் பெருவழுதியார் பாடினமையான் அவரதுகளனென்பதூஉமு
 ணரப்படும். “இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு முன்பறி
 யச சொன்ன முது மொழி நுன்-மன்பதைகட், சூள்ள வரிதென்றவை
 வள் ளுவருலகம், கொள்ள மொழிந்தார் குறள்” என்றமையானும்
 பிறவாற்றானும் காரண முணரப்படும்.

தன்னுசிரியன் முதலாய மூவருளொருவரன்றிப் பிறர்பலர்
 பாயிரங் கூறினா; செய்யுளாதவின். குமார தெய்வத்தின் கூறாக
 மணிக்காலநிராகிய வணிகமரபிற் றேன்றி, அவையத்துத் தலைவ
 ராய்க் கேட்ட உருத்திரசன்மர், சாபத்தால் வாய்வாளாமை யுடைய
 ராகலிற் பாயிரங் கூறிற்றிலர்.

இநதூல் சங்கத்தாராற் கீழ்க் கணக்கெனக் கொண்டு

போற்றப்பட்டது என்னை?

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென மூன்றுசங்க
 மிரீஇயினர் பாண்டியர்கள்; அவற்றுட் கடைச்சங்க மிருந்து தமிழ்
 ழாராய்தார், சிறுமேதானியாரும் சேநதம் பூதனாரும் அறிவுடையா
 னாரும் பெருங்குன்றார்கிழாரும் இளநதிருமாதனும் நல்லந்துவனூ
 ரும் மருதனினநாகனாரும் நக்கீரனாரமென, இத்தொடக்கத்தார்
 நாற்பத் தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்டு, நானூற்று நாற்பத்
 தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப் பெறறண,
 கூத்தும் வரியும் பேரிசையும் சிற்றிசையும் பத்துப்பாட்டும் எட்டுத்
 தொகையும் பதினெண் கீழ்க்கணக்கு மென்றித் தொடக்கத்தன
 வென்று, களவியலுரைப் பாயிரங் கூறியது கொண்டுணரப்படுமாக
 வின்;

“நாலடி நான்மணி நானாற்புதைந்திணைமுப்
பால்கடுகந் கோவை பழமொழி—மாமூல்
மின்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு”

அ திருக்குறட் சண்முக விருத்தியுண்
என்றாகவிற்பதினெண் கீழ்க்கணக்கின் முப்பால்கிய குறளொன்
றென்பதுணரப்படும்.

இனிக், கணக்கென்பது என்னை யெனின்?

மேல்கீழ்க் கணக்கென விருவகைக் கணக்கே

என்றும்,

மேற்கணக் கெனவுந் கீழ்க்கணக் கெனவும

பாற்படும் வகையிற் பகர்ந்தனர் கொளலே

என்றும்,

ஆகவலுந் களிப்பா வும்பரி பாடலும்

பதிறறைந் தாதி பதிறறைமப நீரு

மிருத்துடன் றொகுப்பன மேற்கணக் கெனவும்,

வெள்ளைத் தொகையு மவ்வகை யெண்பெறி

னெள்ளறு கீழ்க்கணக் கெனனவுந் கொளலே

என்றும்,

ஐம்பது முதலா வைந்தா நீரு

யைவகைப் பாவும் பொருணெறி மரபிற்

றொகுக்கப் படுவது மேற்கணக் காகும்

என்றும்,

அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி

யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத

திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்

என்றும் கூறு மாற்றானறிக.

இனிக் கீழ்க்கணக்கிற்கு, அவ்வகை யெண் பெறினென்றதல

லது இத்துணைத் தென்றுரையாமையானும், அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதியென எண்ணிந்றி யுரைத்தமையானும், இனி யவை முதலாயின ஐம்பதிற்குறைதும், இந்நூல் ஐந்துந்றின் மிக் கும் வரதன வென்க.

இதுசின்மென் மொழியாற் ருபபனுவலோடு அடிநிமிர் வின்றிச் செய்யப்பட்ட மையின், அம்மை யெனவும்படும்.

முதற்குறள் வீருத்தி

௧௩

என்னை? "சின்மென் மொழியாற் ருப பனுவலோ டம்மை தானே யடிநிமிர் வின்றே" என்றாரகலின்.

இனி, முப்பாலெனப் பலர் பெயர் கூறினமையானும், அறந்தாளி யானற் பொருடிரி யின்பு, சிறந்த செய் பென்றமையானும், இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலென முப்பாலுடைத் தென்றுணரப்படும். முப்பாலினாற்பான் மொழிந்தவ ரென்றுப், விடொன்று பாயிரமொன்றுக் கூறினமையான், ஏனைய விட்டுப்பா லுந் தறவறமாகிய காரணத்தாலுணருமாறு, அறத்துப் பாலுட் பாயிரத்தினுந் தறவறத்தினுக் கூறப்பட்ட தென்றுணரப்படும்.

ஐயாறு ஊறு மதிகாரமுன்று மெனவும், ஆயிரத்து முந்துற்று முப்பதற்குக்குறளு மெனவும், குறள் வெண்பாவிற் சிறந்திடு முப்பா லெனவுக் கூறுமாற்றான், இந்நூல் ஊற்று முப்பத்த மூன்றகார மும், ஒவ்வோ ரதிகாரத்துக்குப் பப்பத்தாக, ஆயிரத்து முந்துற்று முப்பது குறள் வெண்பாவு முடைத் தென்றுணரப்படும்.

தொடித்தலை விழுத்தண்டினார் பாட்டால், அறத்துப்பால்நான் கியலும், பொருட்பால் ஏழியலும், காமத்துப்பால் முன்றியலுமு டைய வெனவும்; எறிச்சலூர் மலாடனார் பாட்டால், பாயிரவியல் காண்கும், இல்லறவியல் இருபதும், தறவறவியல் பதின்கூன்றும்,

ஊழியல் ஒன்றுமென, அறத்துப்பால் முப்பத்தெட்டதிகாரமுடைத்
தெனவும்; போக்கியார் பாட்டால், அரசியல் இருபத்தைந்தும்,
அமைச்சியல் பத்தும், அரணியல் இரண்டும், பொருளியல் ஒன்றும்,
புடையிலிரண்டும், நட்பியல் பதினேழும், குடியியல் பதின்மூன்று
மெனப், பொருட்பால் எழுபத்திகார முடைத்தெனவும்; மோசிகே
ரார் பாட்டால், ஆண்பாற் கூற்றியல் ஏழும், பெண்பாற் கூற்றியல்
பன்னிரண்டும், இருபாற் கூற்றியலாறு மெனக், காமத்துப்பால் இரு
பத்தைந்ததிகார முடைத் தெனவு முணரப்படும்.

ஆசிரியர்க்கு முன்பு, அவர் கருத்துணர்ந்து பாடிய நல்விசைப்
புலவருரைத்தன கொள்ளாது, தருமர், மணக்குடியார், தாமத்துர்
நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமான்,
கூணில்கொரை, இந்நூற்குரை கண்ட, புதினமருட்பாண், திரந்தாம்
வேண்டு மாற்றினே பொருட்பாலை முன்றியினெனவும், ஆய்ந்துப்

கூடு திருக்குறட் சண்முக விருத்தியுண்

பாலை இரண்டியலெனவும், அதனையே பைந்தியலெனவும் பகுத்துரை
கூற்றினார். இதுவன்றி ஒவ்வோரதிகாரத்தினும், முறைபடநின்றகுறட்
பாக்களையுந், தாந்தாம் வேறுமுறை கொண்டு பிறழவைத்தார். அவை
யெல்லாம் ஆசிரியர் கருத்தன்றென்க. அப்பதினமருரையுட் பல
விக்காலத்திறந்தன. இருப்பவற்றுட் பரிமேலழகருரையே மிக்கச்
சிறப்புடைத்தாகலின், அதனைக் காலாடிகையாகக் கொண்டு, அவ்வு
ரையுட் பொருந்தாதன மறுத்து, ஏனையவற்றொடு விரிப்பன விரித்து
இவ்வுரை யெழுதப்படும்.

'அறத்துப்பால், அறத்தை யுணர்ந்தும் பாலென விரியும். பாலெ
ன்பது நூற்பகுதி. பாயிரவியலென்பது, அறத்தினது பாயிரத்தினி
யுல் யுணர்ந்தும் பகுதி. இயல், இயலை யுணர்ந்தும் பகுதிக்காயின
மையின் ஆகுபெயர். அறத்தின்பாயிரமாவது, அறம் இத்தன்
மைத் தென்றுணர்ந்தற் கின்றியமையாக் காரணமாய், அதன்பெருமை
யையறிவிப்பது. வெற்றிக்குக் காரணமான படைச் செருக்கின்

பெருமையெனப் பொருள் படுமாறு, பாயிரக்கூறி, படை தொக்கா லென்செய்பவென்தூர் பழமொழியினும். அப்பாயிரம் பலவகைய வாயினும், ஏனையவுந்தம்முளடங்குஞ் சிறப்புடைய வாய கடவுள் வாழ்த்தும், வான்சிறப்பும், நீத்தார் பெருமையும், அறன்வலியுறுத் தலுமென நான்கே, இந்துலிற் கூறப்பட்டன. இந்நான்கும் தூற் குப் புறவுகையாகிய பொதுப்பாயிரமுஞ் சிறப்புப் பாயிரமும் போலாது, தூறுதலிய பொருளிலறத்தின் பகுதியாகவே முடிதலிற், பிறாற் கூறப்படாமல் தூலினகத் துறுப்பாக ஆசிரியராற் கூறப்பட்டன.

முதலாவது அதிகாரம் கடவுள் வாழ்த்து என்பது முதலாவதி டமாகிய கடவுள் வாழ்த்தினியல்புணர்த்தும் தூற்பகுப்பென விரி யும். கடவுள் வாழ்த்து, கடவுளை வாழ்த்துதலாகிய ஒழுக்கம்.

கடவுளென்றது-சார்பினற்றோன்றாது தானருவாயெப்பொருட் குஞ் சார்பென நின்று, பிறவெல்லாம் கடந்த பொருளை. உள்ளிருதி, இயவுளென்பதன்சுட்போல வினைமுதற் பொருளுணர்த்திக், கடந்த பொருளை யுணர்ந்திற்று. அதிகாரம்-இடம். அதிகாரங்கட்கு இயல், இயலாமை, மொழியும்; இயல்கட்குப், பால் பொது-மொழியுமாக நிற

முதற்குறள் விருத்தி

கக

றலின், முதலாவது அதிகாரம் கடவுள் வாழ்த்தெனற்கு, இந்துலிற் அறத்தை யுணர்த்து மிடமும், அறத்தின் பகுதியுட், பாயிரவியலை யுணர்த்து மிடமும், பாயிரவியலுட் கடவுள் வாழ்த்துணர்த்து மிடம் முமாகிய முதலாவதிட மெனப் பொருள் கொள்க.

இந்துல் துதலிய பொருள் முன்றலுள், அறம் இம்மை, மறுமை, வீடுன மூன்றும் பயத்தற் சிறப்பிற்றா, யேனைப் பொரு ளின்பங்கட்குக் காரணமாக நின்றலின், முன்வைக்கப்பட்டது. ஏனைய அறத்து வழிப்படுந் தோற்றத்தவாகலிற் பின் வைக்கப்பட்டன. அவற்றுட் பொருள், இம்மை மறுமையென விரண்டும், இன்பம்,

இம்மையென ஒன்றும் பயத்தலானும், இன்பத்துக்குப் பொருளுக்
 காரணமாகலானும், அம்முறையே பொருள் முன்னு யின்பம் பின்னு
 மாயின. அறத்தின் பகுதி நான்கனுள், இல்லறத் துறவற மூழெனவளை
 மூன்று முணரற்குப் பாயிரக் காரணமாகலின், அது முன்னும் ஏனைய
 பின்னுமாயின. பாயிரத்தினதிகார நான்கனுள்:—வாஸ்திரம் முத
 லாய பிறவற்றுக்குக் கடவுளே காரணமாகலின், அவ்வாழ்த்து முன்
 னும் ஏனைய பின்னும் வைக்கப்பட்டன.

பரிமேலழகர் உரைப் பாயிரத்தில் அறமாவது மனுமுதலிய
 னூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன வெறுத்தலும் மென்
 று ரேனும், அந்தால் சொல்லியவற்று ளக்காலத்திற் கேலாதன்
 வெறுத்துச், சொல்லாத வற்று ளேற்பன கொண்டு, உயர்ந்தோர்
 பலரு மொழுகிய வாற்று னெழுது முகை நடைபயும், அவ்விதி
 விலக்குள் அமைத்துக் கொள்க. இது பரிமேலழகர்க்கு முடன் பா
 டாதலை, உலகத்தோ டொட்டி என்னுங் குறளி லவருரைத்த வாற்று
 னறிக.

தேவர்கோட்ட முதலாயவற்றுள்ள பொருளைப் பிறர்தயவென
 வெளவியவழி, அறிந்தோர் அரசற்குணர்த்தும் வழக்குப்போல்வன
 பேரறம் விளைத்தலானும் அங்கனமுணர்த்தாவழிப் பெருந்திங்கு
 விளைத்தலானும், அவனை முறைகாக்குமுட்டாசு செய்யெனவும், அல்

லப்பட்டாற்றாதமுதகண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் பணிக்
 'யேனவும் கூறிலாகலின், 'ஒப்பாடியதற்குத்தக்கவென்று தந்தலாயி
 'தண்டம் அறம்கிளைத்தலும்; அங்கனஞ் செய்வானம் திக்கு விளைத்த

ஆளுகாப்படுமார்களாம், வழக்குநர் தண்டமும் உலகசெறி சிதூத்து
 தீர்ப்புத்தவாவதல்லது, ஒழுக்கமேபோல மக்களுயிர்க்கு உறுதியுந்
 தந் சிறப்பில வெனலும், அதனாலவற்றை பொழித்தாரெனலும்
 பொருத்தமைகாண்க.

இனித் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் அவற்றைக் கூறக்
 கண்டிலேமெனின், அரசாட்சுணையின்றியும்நிகழுமொழுக்கமாகிய அறம்
 போலன்றி வழக்குநர் தண்டமுமாகிய அறங்கள் அவரது துணைக்கொண்
 டே நிகழுமியல்லின வாகலின், அவற்றை அறத்துப் பாலுட்கூறாது,
 அரசியலும் பிறவியலும் கூறும் பொருட்பாலுட் சில விதந்தும், பல
 வுய்த்துணரவும் வைத்துக் கூறினாரென்க. இங்ஙனமே ஒழுக்கத்துள்
 னாம், விரிவஞ்சிப் பலவிதந்து கூறாமல் உய்த்துணர வைத்தார். இவ்
 வாறு பரிமேலழகரு மிறுகியிலுரைத்தல் காண்க.

இனித் தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட சிது
 பான்மைபாகிய சிறப்பியல்பு ஒழித்தாரெனலும், பொருந்தாது
 என்னை? ஒழுக்க முடைமை முதலாய வதிகாசத்தாள், மறப்பினு மோத்
 துக் கொளலாகுமென்றாற் போலச் சிலவிதந்தும் சிலவய்த்துணரவுங்
 கூறுமாற்றான். இக்கருத்தானன்றே எல்லாப் பொருளுமிதன்பாலு
 ளவிதன்பா வில்லாத வெப்பொருளு மில்லை பென்றார் தமிழ் நாயனா
 ரும்.

இனி வழக்குநர் தண்டமுமென அவற்றைப் பொருட்பாலுள
 டக்கலும், நால்வகை நிலையை இன்னிலை, துறவு நிலையென விரண்
 டாகப் படுத்தலுந் தமிழ் நான் முறை. நுதலிய பொருள் வேதப்

பொருளேயாயினும், ஆசிரியர் வடநூல் வழக்குப்பற்றி யோதாது, பெரும்பான்மை தமிழ் வழக்குப் பற்றியே வோதினாரென்க. இது வேதப் பொருளை விரகால் விரித்துலகோ ரோதத் தமிழா லுரைசெய்தாரெனவும், "பார்த பொருளெல்லாம் பாரதிய வேறு தெரிந்து திறந்தோறுஞ் சோச் சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளக்கச் சொல்லுதல் வல்லாரர் வள்ளுவரல்லால்" எனவும் கூறு மாற்றாது முணரப்படும்.

ஆக இனி, அன்பின் நி யில்லற்றும், அருளின் நித் தறவறழும் சிக ளுணைமறழும், அன்பே யருட்டுக் காரணமாகத் அருளென்னு மன்

முதற்குறள் விருத்தி.

கவி

பின் குழவி பென்றமையா னுணரப்படுமாகலானும், தறவறத்திற்கு இல்லறக் காரணமாகத் பெறப்படலின், அக்காரண காரியமுறையாகத் இல்லற முதற்கட் கூறப்பட்டதன்றிக், கற்புடை மனைவியோடுஞ் செய்யப்படுங் காரணத்தானன்று.

இல்லறத் துணையோடும் ஏனையது துணையின்றியுஞ் செய்தலின், அக்காரணத்தால் இல்லற முற்கூறப்பட்டதென்றார்க்குத், துணையோடு செயலினுந் துணையின்றிச் செயலே சிறந்தமையான், தறவறமே முதற்றாதல் வேண்டும். துணையோடு செயலே சிறந்ததெனின் மூன்றாவதுநிலை துணையோடு செயலு முடைமையானும், அந்நிலை தறவு ளடங்கு மென்பது முயல்வாருளெல்லார் தலையெனக் கூறுமாற்றா னுணரப்படு மாகலானும், இல்லறத்தோ டொப்பத் தறவறமு முதற்றாதல் செல்லும். இவ்வாற்றான் அதுகாரணமாகமையற்க.

இருவகையறமு முறுதற்குக் கடவுளை வாழ்த்துதலாகிய அறமே சிறந்த காரணமாகலின், அவற்றைக் கூறுவற்றார்க்கு முதற்கட் கூறப்படுவது கடவுள் வாழ்த்தன்றிப் பிறிதின்மையின், அம்முறை பற்றிக் கடவுள் வாழ்த்து முற்கூறப்பட்டதன்றி, எடுத்துக் கொண்ட இலக்

செயம் இனிது முடிததற் பொருட்டுக் கூறப்பட்டதன்மு. கடவுளை வாழ்த்தாவழி ஏனைய அறங்கள் பயன் படாமையைக் கற்றதனாலாய பயனென்னெனவும், மனக்கவலை மாற்றலரி தெனவும், பிறவாழி நீர் தலரி தெனவும், பிறவுங் கூறலானுணர்க.

இவ்வாழ்த்து இலக்கிய முடிதற் பொருட்டுக் கூறப்பட்டதாயின், ஆயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்தியல்பே யென்றதா உமன்றி, ஒரு சாராகிரியர் சில வேறினாலும் பெறப்படுமா முன்னிப் பெயரெனவுங் கூறினாராகலின, ஆக்கியோன் பெயர் முதலாய வெட்டேயன்றிப் பிற சில கூறினும் குற்ற மாகாமையானும், வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச் சிறப்பென்னும் பாயிரஞ் சீரென்றமையாற், கடவுள் வணக்கமுஞ் சிறப்புப் பாயிரமென்ப படுமாகலானும், ஆக்கியோன் பேர் முதலாயின போலன்றிக் கடவுள் வணக்க முதலாய சில ஆக்கியோனாலும் கூறப்படு மியல்பினால்க்க ளின், அனை நூற் சிறப்புப் பாயிரமெனக் கூறப்படுகலானும், அது ஆத்தன் பொருட்டுமாணுஞ் பொருட்டிங் கூறப்படுவ திதனஞ்ஞாலா ளு

திருக்குறட்-சண்முக விருத்தியுண்

னும், தானினகத்துறப்பாகாது புறவுறுப்பாகவே நின்றல் வேண்டுஞ். அங்கணமின்றி அகத்துறப்பாகிய அறத்துப்பாலின் முதற் பகுதியாகிய பாயிரவியலின் ஒரு பகுதியாக நின்று, ஏனைய அறங்களு ளார்ந்தம பிற அதிகாரங்கள் போலவே கடவுளை இல்பொருளெண் மயங்கலும், இல்பொருளோ உள்பொருளோவென ஐயுறலுமின்றித் துணிதலும், துணிதலு நினைத்தன் முதலாயின செயலுமாகிய வாழ்த்துங் கையும், வாழ்த்துதலானெய்தும் பயனும், வாழ்த்தா வழிப்படுங் குற்றமு முணர்த்தலின், ஒழுக்க வகையுண் முதன்மைத்தாய அற மாதலுணர்க. பல சமயத்தாருந்தாநதா முணரந்த வாற்றான் வேறு வேறு கொள்ளினும், அப்பொருள் ஒன்றேயன்றிப் பலவின்மையின், இக்கடவுளொன ஒருவரைச் சுட்டிச் சிறப்புவகையாற் கூறுத நன்

றென எப்பாலவரும் இயைய மூவரே யன்றிப் பிறதெய்வமாகிநின்ற
கடவுளை வாழ்த்தும் ஒழுக்கத்தைப், பொது வகையானுணர்த்தல்
இவ்வாசிரியர் கருத்தென்க.

குணங்களான் மூன்றாகிய வறுதிப் பொருட்கு அவற்றான் மூவ
ராகிய கடவுளோ டுமையுண்டாயினும், அம்மூன்று பொருளையும்
பொதுவகையாற் கூறாது, அறம பொரு ளின்பமெனச் சிறப்புவுகை
யாற் கூறலுற்றார்க கங்ஙனமே அம்மூவரையுஞ் சிறப்புவுகையாற்
கூறலே முறை. அங்ஙனமின்றி, அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறி
னானல் ஆசிரியர் கருத்தாகாமை காண்க.

இலக்கிய முடித்தற் பொருட்டு மங்கல வாழ்த்துக் கூறல் ஆன்
ரோ வழக்கேயாதலின், இந்நூலகத்தும் அது வேண்டு மாலெளிற்
கவிதான் வழிபடு கடவுளைப்பாதல், ஏற்புடைக் கடவுளைப்பாதல், பயன்
குறித்தாயினும், இன்றியாயினும், பிறர்க்குப் புலனாகாது அகத்து
வாழ்த்துதலே நியமமாகலானும், அவ்வொழுக்கத்தை மாணக்கருங்
கூறல்பிடித் தொழுதமுதலு புறத்தே செய்யுளானும் வாழ்த்தல் நிய
மம் தப்பலானும், அது தொல்காப்பியனார் செய்யுளாள் வாழ்த்
தலையானுணரப்படு மாகலானும், நீத்தார் பற்றுவிடற்குப் பற்றற்
புண்பற்றினும் பற்றலன்றி விடெனினும் பயன்வேண்டிப்பற்றலாக
லின், வள்ளுவனார் இலக்கிய முடித்தற் பயன் வேண்டி வாழ்த்தினு ரெ
னினும், முறையுபெருமைக் கேலாண்மபானும், பயன் வேண்டாது வாழ்த்
தலும், ஆன்ராத் தெறது முயன்றோரையாக்ஹ மென்வீறிந்

முதற்குறள் விருத்தி

கவி

றுவத்தான்வரு மென்றாகலின், அரிபவாயினும் பெரிவார்க்கு கவி
தின் முடிதல் இயல் பாகலானும், ஆசிரியர் அகத்தியனார், தொல்காப்
பியனார் முதலாய அறிவுரைப் போன்றே வள்ளுவனாரும், மறுநில
செய்தி மூவகைக் காலமு முடையாகி அகத்தின்கட் கடவுளை, மூக்
காலத்தும் வாழ்த்துமியல் புடையாகலானும், இவ்வியல்பு ஒழுக்கவு

கையுள் முதன்மைத்தாகக் கொண்டு கூறிய கடவுள் வாழ்த்தி வார்த்தானு முணரப்படு மாகலானும், ஞான பூண்டாகிய திருவள்ளுவனார், ஆசிரியர் தொல்காப்பியனார்போல இலக்கிய முடிதற் காரணமாய் மங்கல வாழ்த்தைச் செய்யுளார் கூறாது, அகத்து வாழ்த்தினொனக் கொள்க. மங்கலவாழ்த்தில்லாவழி நான் முற்றா தென்பது தேற்ற மாகலானும், இந்நான் முற்றினமையானும், ஆசிரியர் நூற்குப் புறம் பாக அகத்தே வாழ்த்தினொன்பது கொள்ளப்படும்.

இப்பாட்டு என்னுதலிற்றோ வெனின், கடவுள் காட்சியானு மனத்தானார் தாமேயுணர் பொருளன்மையின், மறை முதலாய் நூலுட் கூறப்பட்ட அப்பொருளை, அதுமான அளவையானுணர்த்தி வலியுறுத்துதல் றுதலிற்றென்பது.

பொருளடை யுவமைக்கு மெய்து மாகலிற், பகவீன யடுத்து நின்ற ஆதியென்னுமடைபை, அகரத்தொடுங் கூட்டுக. ஆதி அகரம்—ஆதிபாகிய அகரமென்க. அகரமுதல—அகரமாகிய காரணத்தை யுடைபவென்க. எழுத்தெல்லாம்—எழுத்தின் வகைகளெல்லா மென்க. எழுத்துத்தொழிற் பெயர், அஃ தெழுதப் படுமியல்பினவாய் ஒலி வடிவையும், வரிவடிவையு முணர்த்தலின் ஆகுபெயர். அது பால்பகர லீற்றிணைப் பெயராதலின், ஈண்டு அதன்வகைகளாகிய பன்மையை யுணர்த்திற்று. ஆதி பகவன் முதற்று—ஆதி பகவனாகிய காரணத் தை யுணர்த்திற் றென்க. முதல்—காரணம். அஃது அஃற்றிணையுட் பன்மையானும் ஒருமை யானும் முதல் வென்றும், முதற் தென் றும் ஆயிற்று. உலகென்பது உயிரும் உயிரல்பொருளுமென இருபாற் றாகிய பிரபஞ்சத் தொகுதி. ஆதி அகரமாவது அகரவுயிர்க்கும். உயி ராய்ச் செவியிற் கேட்கப்படுதலு மெழுதப்படுதலு மின்றித் தூத. அந் த்திரையான் அகத்திசைக்கு மொலி, அகரமாவது கெவியிற் தெய்வம் பூமிதலு மெழுதப்படுதலு முண்டிய புறத்திசைக்கு மொலி. எழுத்திற் றுதலு தமியேயுள்ளி வடமொழி முதலாய் பிரமொழிகளினுள்

திருக்குறட் சண்முக விருத்தியுண்

செவியிற் கேட்குமாறு புறத்திசைத்து வழங்கும் அகர முதலாயன்முத்
துக்களை.

இங்ஙன மொலியிருவகை யாதலை ஆசிரியர் தொல்பாப் பியனார்.

“அகத்தெழு வளியிசை யாரீறப நாடி
யளபிற் கேர்ட லந்தணர் மறைத்தே
யல்கிவ னுவலா தெழுந்து புறத் திசைக்கு
மெய்தொரி வளியிசை யளபுறுவன் றிசினே”.

எனக் கூறுமாற்றானுணர்சு.

ஆக்கப்படுவன வெல்லார் தோன்றி நின்றழியுமியல்பின வாச
லிற், புறத்திசைத்தலா னெழுதப்படுவனவாய், எழுத்துக்களுள்
காணப்படுதலாற் சட்டப்படுவதாய், உலகந்தோன்றி நின்றழியுமியல்
பினவென்பது பெறப்பட்டது.

பின்னர் எழுத்தென்று காரணப்பெயர் கூறியாங்கு, முன்னரு
மகாவெழுத்தென்னுமல் அகரமெனக் கூறினமையானும், பொருட்
ருக் கூறினமையாற் கொள்ளப்பட்ட ஆதிபென்னுமடை யானும்,
புறத்திசைத்துக் கேட்கப்படுதலு மெழுதப்படுதலுமுடைய அகர
வுயிரையுணர்ந்தாமல், அவ்வுயிர்க்கு முயிராய் அகத்திசைத்துக் கேட்
கப்படாமலு மெழுதப்படாமலு நின்ற நாதமாகிய அகரத்தை யுணர்
த்திற்று. அகரம், நாதத்திற்கே யன்றி அகரவுயிர்க்கும் பெயராக
லின், அகரத்தை அகத்திசைக்கு நாதமெனக் கொள்ளாது புறத்தி
சைக்கும் அகரவுயிரை முதலாக வுடையன வென்றும், இப்பாட்டுத்
தமிழாதலிற் றமிமெழுத்தே அகரத்தை முதலாக வுடையன வெண்
றும், அகரம் ஒலிவடிவிற்கே காரணமாதலன்றி வரிவடிவிற்குக்காரண
மாகாதென்றும் பொருள் கோடலுல் கூடுமாகலின், அங்ஙனங் கொள்
ளாமற் புறத்திசைக்கும் அகரவெழுத்தும் தமிழெழுத்தேயன்றி,
வடவெழுத்தும் பிறவெழுத்தும் வரிவடி வெழுத்துக் கோடற்
பிபாரூட்டு எழுத்து அகரமுதலவெனினும்; அதன்பன்மை யறியப்
படுமாபினும், அங்ஙனங் கூறாமல் எழுத்தெல்லாமென்று விதந்து

கூறினார்.

எழுத்தெல்லா மென்றாற்போல உலகெல்லாமெனக் கூறின்,
உயர்ந்தோரும் உயிர்களும் இடமுமென அவற்றுளொன்றனது பன்

முத்தற்குறள் விருத்தி.

கள்

மைபே யெஞ்சாதுரைத்தலின், அங்ஙனங்கூறாமல் உயிரும் உயிரல்
பொருளுமென விரண்டனது தொகுதி யெல்லாவற்றையு முணர்த்து
மியல்பிற்றாதலின், உலகென ஒருமையாற் கூறினார்.

கடவுளது அளவில் பெயர்களுட் பிறகூறாது உலகற் தோன்று
தற்கு அவன் குணங்கள் பலவற்றுள் ஈச்சரத்தன்மை முதலாக
ஆறுகுணங்களினிற் பமையாக்காரண மாகலின், அவற்றை
யுணர்த்தப் பொருட்டு அக்குணங்கட்குப் பொதுப்பெயராகிய பக
மென்னு முதனிலை புணர்த்துப் பகவ நெனக் கூறினார். கடவுளருள்
பெற்றாரும் அக்குண முடையராதலின், அவரும் அப்பெயருக் குரிய
ராதலைக் கருதி, அவரைவிலக்கற் பொருட்டு ஆதிபகவனென்றார்.

ஆதிபகவ நெனற்குத் தனக் கோராதியின்றி உலகிற்கு ஆதி
யாய் நின்ற பகவனெனப் பொருள் கொள்க. நிலையுடைப் பொருளா
கிய ஆதிபகவனும நிலையில் பொருளாகிய உலகுமென இவ்விரண்
டன்றிப் பொருள் பிரிதின்மையானும், இவ்விரண்டனுள் உலகிற்கு
ஆதிபகவனெனவே, பகவனுக்காதி பிற்தொன்றில்லை யென்பது
தானேபோதரும். பதி, பசு, பாசமெனப் பொருள் மூன்றென்றிற்
பசுபாசமிரண்டு மூலகெனப்படலின் அமையுமென்க. அகத்திசைக்
கும் அகாமுமுவகைநிலையான் முத்திறப்படலின், ஆதி அகா
மெனற்கு அம்மூன்றனுள்ளு முதலாவதாகிய அகாமெனப்பொருளு
ரைத்துக்கொள்க.

உவமைத்தன்மையைப் பொருளுக்குங் கோடல் வழக்காரூத
லானும், நாதமாகிய அகரம் அருவமாதலானும், அருவமாகிய ஆதி

பகவனென விரித்துரைத்துக்கொள்க.

உலகுகாரணமுடைத்தன்றென்பார்க்கு, இவ்வேதுக்களாற் காரணமுடையதே யெனவுங், காரணமுடைத்தாயினும் பகவன் காரணமாகானென்பார்க்கு இவ்விவ்வேதுக்களான் அவனே காரணமெனவுந் துணிதற்பொருட்டும், அவன்காரணனாயினும், அவற்குத்துணையாகப் பிறகாரணமும் வேண்டுமென்பார்க்கு, இவ்விவ்வேதுக்களாற் பிறகாரணங்கள் வேண்டா பகவனேகாரணமெனப் பிரித்தற்பொருட்டும் கூறினாராகலின், முதற்மேயென்பதன்கண் ஏகாம் தேற்றமும், பிரிநிலையுமாமெனக்கொள்க.

3

கீழ் திருக்குறட் சண்முக விருத்தியுண்

உலகு பகவனாகிய காரணத்தையுடையதே: காரியமாதலின். யாது யாது காரியமெனப்படுவது அது அது காரணமுடைத்து. எழுத்துக்களாகிய காரியம் எழுதப்படாத அகாரமாகிய காரணத்தை யுடையவாயினற்போல என, மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டுங்கூறியுணர்த்தலின் இதுபிறர்பொருட்டனுமானாம். புகைகாரியமாதலின் அனலாகியகாரணத்தை யுடைத்தென்றற்போல உலகத்தாற்பகவனுண்டென உணர்த்தலின், ஆதிபகவனென்னும் காரணத்துணிபொருளெனப்படுஞ் சாத்தியமாம். உலகத்துணிபொருட் கிடமாகிய பக்கமாம். பக்கமாகிய உலகு சாத்தியமாகிய காரணத்தை யுடைத்தென்பது மேற்கோள். சொல்வோன் கேட்போனென இருவரானு மறியப்பட்ட உலகு, சொல்வோனாலறியப்பட்டுக் கேட்போனாலறியப்படாததாகிய காரணமுடைத்தென்றும், விசேடணம் பெற்றமையிற், பக்கமாயிற்று. முன்னுணர்வின்றெனினும் ஏதுவாற் பின்னுணர்பொருளே சாத்தியமாதலின். ஈண்டு முதலென்பது சாத்தியமாயிற்று.

காரியப்பொருளாகலினென்பது ஏது. உலகென்பது நிலநீர் வளி விசம்போடைந்துங் கலந்தமயக்கமாதலின் அம்மயக்கங்காரண

யின் நியுள தாகாமைபாணும், முதற்கேறையென்னுந்தேற்றத்தானும், காரியமாதலினென்பது உபத்துணரப்படுமாகலின், அவ்வேதுவைவிதந்து கூறாமற்சுருங்கிய சொல்லாற் பொருள் விளங்கக்கூறினார். எழுத்தெல்லாம் அகரமுதலவென்பது எடுத்துக்காட்டு.

இத்திட்டாந்தத்திற்காரணத்தானன்றி யிபங்காமைபாவரீனுமறிபப்படலின் எழுத்துக்கள் சபக்கமாம். திட்டாந்தத்தின் உறுப்பாகலின் யாது யாது காரியமெனப்படும் அது அதுகாரணமுடைத்தென்பது விபாத்திவாசகம். இதுவுமுய்த்துணரப்படுமாகலின் விதந்துகூறிற்றிலர். செய்யுளாதலிற் போலவென்னுமுருபுதொக்கது. துணிபொருளில்லா நிலைக்களன்விபக்கமெனப்படுமாகலின், ஈண்டுத்தனக் கொளுகாரணமில்லாக் கடவுளொப்பரியாயவைசேடிகர் முதலாயினர்தாம் நித்தமெனக்கொண்ட பொருளைக்காரணமில் பொருளென்றொராயினும், அஃதெல்லார்க்கு முடன்பாடன்மையின், விபக்கத்தைவிதாரணமாக்காது சபக்கமாயிய எழுத்துக்களையுவுமை கூறினார். இது

முதற்குறள் விருத்தி.

கங்

சாதன்மிய திட்டாந்தமெனப்படும். விபக்கம் உதாரணமாகலரின் வைதன்மிய திட்டாந்தமாம்.

இம் மூன்றுறுப்பொடு உபநயநிகமன மென விரண்டுங் கூட்டி ஐந்துறுப்புக் கூறுவாருமுளர்; அவையிரண்டும் எடுத்துக்காட்டுளடங்கும். ஒட்டிய உபநயநிகமன பிரண்டுந் திட்டாந்தத்திலே சென்றடங்கு மென்றார் கூலவாணிகள் சாத்தனாரும்.

அனுமான மூவ்கைப்படும்; பூருவக்காட்சியனுமானமுங் கருதலனுமானமும் உரையனுமானமுமென. அவற்றுளில்துரையனுமானம்; கடவுள் காட்சிப்பொருளுங்கருத்துப் பொருளுமாகாமல் உரையளவையாற் கொண்ட பொருளாகலின்.

இனிச் சொல்வேன்றான் கூறும் பக்கத்தினுங் கேட்போன்பிறிதொருபக்கத்தினுமுணர்ந்த பொருளே சாத்தியமாதல் வேண்டு

மாதலானும், ஈண்டுச்சாத்தியமாகிய பகவன் சொல்வோர்க் குணர்
 பொருளாய்க் கேட்போரில் உரையளவை கொள்ளாதார்க் குணர்
 பொருளாகாமைபானும், பகவன் முதற்றேபுலகென்பது அப்பிரசித்த
 விசேடணமென்னும் பக்கப்போலியாகுமெனிற் பகவணியுடைத்
 தென்னாது பகவனுதிய காரணத்தை யுடைத்தென்றாராகலிற் பகவ
 னுதிய சாத்திய விசேடம் காரணமாகிய சாத்தியப் பொதுமையை
 விசேடித்து நின்றலானும், அக்காரணத்தான்யாவராணங் காரியமுள்
 வழிக் கண்டப்பிரசித்த விசேடணமாகலானும், அங்ஙனமாகா
 தென்க. அற்றாயின் உலகு முதற்றெனலேயமையு மெனின், உரைய
 ளவை கொண்டார்க்குக் கேள்வியாற் பகவனுணர் பொருளாதல்
 பற்றி அவர்காரணமுடைத்தெனப் பொதுவகையாற் கொளலே
 யன்றி இக்காரணமுடைத்தெனச் சிறப்பு வகையானுந் துணியுமாறு
 பகவன் முதற்றே யென்றார். அப்பிரசித்தம் அறியப்படாதது.

உலகமாகிய தொகுதி, இன்னகாலத்துத் தோன்றிற்று, இன்ன
 காலத்து அழிந்ததென்று ஒருவரானும் காணப்படாது நின்றவின்,
 அஃது அழிவுபாடுடைய காரியமன்று; நித்தமே வெணக்கூறுந்
 சமையக்கணக்கரு முண்மையின், அவர்க்கிவ்வேது அந்நியதராசித்த
 மென்றும் ஏதுப்போலியாகுமெனின் அவர் உலகத்தொகுதி காரிய
 முடிதலைக் காணாராயினும் அதன் பகுப்புக்கள் காரியமாதலையுணர்ந்

210

திருக்குறட் சண்முக விருத்தியுண்

தாராதலானும், அவைகாரியமாயின், அவற்றை யறுப்பாகவுடைய
 உலகும் காரியமாதல் சொல்லாதேயமையு மாகலானும், அக்குற்ற
 யின்ற. அந்நியதரன் இரூவரில் ஒருவன். அசித்தம் உள்ள
 தென்று கொள்ளப்படாதது.

உலகு தானே தோன்றி யழியு மியல்பிற் றுகலானும் அது

நான்கு பூதங்களின் கூட்டமாகலின் அவையே தம்மு ளொன்றனை யொன்று தோற்றி நிறுத்தி யழிக்கு மாகலானும், பிற்தொருகாரண முடைத்தென லமையாதெனக் கூறுவாரு முண்மையின், அவர் கூறுங் கடாவை யாசங்கித்துக் காரணமுடைத்தென்னு மேற்கோளை வலியுறுத்தற் பொருட்டு முதற்றே யெனத் தேற்றங் கூறி வழுத் துக்களை யாவருங் காரியப் பொருளென்றே கோடலின், ஆண்டு முத லவென ஏகாமீன்றிக் கூறினார். மாறுபட்ட இருதன்மையொரு பொருட்கண் இயல்பினுளவாகாமையானும், நீரிற் குடுகாண்பின் அதனை யியல்பெனக் கொள்ளாது செயற்கை யெனவே கோடலா னும், தோற்றமும் அழிவுந் தம்முள் ஒன்றற் கொன்று மாறுபா டுடையவாகலின் அவற்றி லொன்றைக் காரணமின்றெனக் கொள்ளி னுமற்றொன்றைக் காரணமுடைத்தெனவே கோடல் வேண்டு மாக ளானும், உலகு காரணமுடைத்தெனல் பெறப்படு மெனவும், பூதங் கள் தம்முள் ஒன்றற் கொன்று காரணமெனின் அவை நான்குந் தோற்றமும் அழிவுமுடைய வாகலின், தோற்றமும் அழிவு மில்லாத பிறிதொன்றே காரணமாதலமையுமன்றி அவைதாமே யொன்றற் கொன்று காரணமாகாவெனவும் பிறவுங் கூறி, மேற்கோளை வலியுறு த்தற் பொருட்டுத் தேற்றப்பொருளை விரித்துக்கொள்க.

உலகத் தோற்றத்திற்குக் காலமுதலாய காரணங் கூறுவாரு முண்மையின், அவர்கூறுங் கடாவை யாசங்கித்துச் சேதனமும் அசேதனமுமாகிய இவ்வுலகிற்கு, அசேதனங் காரண மாதலமையா தென்று மேற்கோளை வலியுறுத்தற் பொருட்டு அவன் அவன் அது வென்று கட்டப் படாத கடவுளைப் பகவென்ன உயர்நீணையாற் கூறி னார்.

உலகம் பெரிதாகலின் அதனையாக்கல் ஒருவராலமையாது பலர் வேண்டு மென்பாரு முண்மையின், அதனையாசங்கித்துக் கடவுட்கு

அளவிலாற்ற லுண்மையிற் சாலு மென்று மேற்கோவைவழிபுறத் தற் பொருட்டுப் பன்மை சுறாமல் உயர்திணை யுள்ளும் ஒரு மையாற் கூறினார்.

கடவுள் சேதனமாயினும், மனமுதலாய கருவியொடு கூடியே யறியு மென்பாரு முண்மையின், அதனைபாசங்கித்து என்பும நரம் பும் மூளையும் அறிவுமென்பன ஆண்பாற்கூறும், தோலுந் தசையு மிர த்தமு மென்பன பெண்பாற் கூறு மாகலானும், பிருங்கி முனிவர்க் குப் பெண்பாற் கூறுகீங்கிய வழியும் அறிவு குன்றாமையானும், ஆண் பாற் கூறின்றிப் பெண் மகளறிநதாளெனல் காட்சியானும் கருதலா னுரோயன்றி ஈசையானு மறியப்படாமையானும், பெண்பாற் கூற் றொடு கூடாவழியு மாண்பாலறிதலும், ஆண்பாற் கூற்றொடு கூடினன் றிப் பெண்பாலறியாமையு முணரப்படலிற் கடவுளும் தான் உலகெ லா மாகிய நிலையினும் உலகுடனாகிய நிலையினும் அறிதல் போலவே, உலகிற்கு வேறாகிய நிலையினும் கருவிபின்றித் தானே யறிதல் சுதந் தரத் தன்மையா லமையு மென்றுணர்த்தற்பொருட்டும், கடவுள் விளையாட்டானே உலகத்தைத் தோற்றிக் காத்தழிக்கு மென்பாரு முண்மையான் அதனைபாசங்கித்து விளையாட்டானொரு தொழிலை மேற்கோடல் பெண்மை யறிவிற்கியலாத லன்றி யாண்மைபறிவிற் கியல் பன்மையின், உயிர்களது உள்ளிருணிக்கியாளந் தன்மைகாரண மாக அத்தொழில்கள் நிகழுமன்றி, விளையாட்டானவன வல்ல வென் றுணர்த்தற் பொருட்டும், உயர்திணை யொருமையுள்ளும் பெண் பாலாற்கூறுது ஆண்பாலாற் கூறினார். விளையாட்டால் நிகழுமெனவு தூல் கூறிற்றுண்டே யெனின், அது கடவுளதாற்றலை நோக்கின் அத்தொழிலரியன வல்ல எளியவே யென்னுங்கருத்தானன்றிப் பய னின்மைக கருத்தானன்று.

இருடிகளுட்சிலர் உலகு படைத்தாரெனநூல் கூறலான் அலு

ரும் காரணமாதல் செல்லு மாகலின், அதனையாசங்கித்து அவர் உலகுபடைப்பினும் இயற்கையினன்றிக் கடவுளானார் பெற்றே படைத்தலானும், அவர் தோற்றத்திற்குங் கடவுளே காரணமாகலானும், அவர்காரணமாகார்; அவர்க்குமாதியாகிய கடவுளே காரணமென மேற் கோளை வலியுறுத்தற் பொருட்டு ஆகி யென்றார்.

௩௩. திருக்குறட் சண்முக விருத்தியுண்

உலகிற்குப் பகவன் காரணமென நான்கனுருபாற் கூறிப் பொருளினிது விளங்கவும் அவ்வாறு கூறுது எழுவாயாற் கூறிய தென்னையோவெனின் நான்கனுருபு அதற்கு வினையுடைமை முதலாகப் பல பொருளுடைத்தாய் அவற்றுள் யாதானு மொன்றே யுணர்ந்து மியல்பிற்குகலின் அவ்வருபு கடிஞத்திரத்திற்குப் சொன்னென்புழிப்போலக் காத்தற்கே காரணமெனப்பட்டு அதற்குபகாரமாகவேனும் பிணிக்கு மருந்தென்புழிப்போல அழித்தற் காரணமெனப்பட்டு அதற்குப் பிறிதாகவேனும் பொருள் பயக்குமன்றி, ஆக்கல் காத்தல் அழித்தலென முத்தொழிற்கும் காரணமாதல் யுணர்த்தாமையானும், முதற்றென்பது குறிப்புவினைப் பயனிலைபாகலின், எவ்வினையும் ஏதுமுதலாயின வின்றி யுளதாகாமையான் முத்தொழிற் படலெனென ஏதுவருவித்தல் கூடுமாகலானும், நான்கனுருபாற் கூறாமல் உலகு ஆகிபகவன் முதறேயென எழுவாயாற் கூறினார்.

இங்ஙனம் பக்கமாகிய உலகு எழுவாயாற் கூறப்படவே எழுத்துக்கள் சபக்கமாதலின் அவையு மெழுத்தெல்லா மகரமுதலெவன எழுவாயாற் கூற வின்றியமையாதாயிற்று.

உலகைப் பகுத்துக் காண்புழி அப்பகுப்பிற்குப் பகவனாகிய காரணத்தொடு காலமுதலாய பிறவுங் காரணமாதல் பெறப்படலின், அக்கால முதலாய பிறவெல்லாம் உலகெனப்படும் பிண்டத்தின் ஏகதேசத்திற்கன்றி முழுமைக்குங் காரண மாகாமையானும், பகுப்

பிற்கே யன்றி பிண்டததிற்கும் ஆதிபகவன் ஒருவனே காரணமாக
 லானும், சேதனமும் அசேதனமுமென இருபாற்றுகிய உலகெனப்
 பகுப்புத் தோன்றக் கூறிப்பிரகாரணமும் கூறாமெ குன்றக் கூறலாக
 முடியுமாகலானும், பிண்டத்திற்காவது பகுப்பிற்கு மாதல் சொல்
 லாதே யமையுமாகலானும், உலகெனப் பிண்டமே கூறினார்.

எழுத்துக்களைப் பகுத்துக் காண்புழிப் பல்லு மிதமும் முதலாய
 வும் பிறவுக்காரணமாதல் பெறப்படலானும், பன்முதலாய பிறனென
 லாம் ஆப்புக்குப்பைத் தொகுத்துக் காண்புழி அதனேத தேடித்திற்
 தன்றி முழுமைக்குக் காரணமாகாமையானும், உத்தி முதலமுந்து

முதற்குறள் விருத்தி.

உ.க.

ஊனி எழுத்தின் றொகுதிக்கும் பகுதிக்கும் காரணமாயினும் வரிவடி
 வாகிய எழுத்துக்களின் றொகுதிக்காவது ஏகதேசத்திற்காவது காச
 ணமாகாமையானும், வரிவடிவும் எழுத்தே யாகலானும், அகரமாகிய
 நாதம் ஒலிவடிவாய எழுத்துக்களைத் தனித்தனிக் காண்புழியும்
 தொகுத்துக் காண்புழியும் காரணமாதல் போலவே அவ்வொலி வடி
 வைப் புறத்துப்பதாகிய வளிக்கும் வரிவடிவிற்கும் காரணமாக நிற்
 தலானும், ஆசிரியர் தொல்காப்பியனார் தனித்தனிக் காரணங் கூறுங்
 கருத்தால் “எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னுக்கம்
 வேறு வேறியல்” வென்றாற்போல் ஈண்டும் எல்லாவெழுத்துட் அகர
 முதல வெனக்கூறின் அவை பிண்டமாகாது தனித்தனிப் பகுக்கப்
 படும் பன்மைபாகவே முடிதலிற் பிறகாரணங் கூறாமெ குன்றக்கூற
 லாக முடியுமாகலானும், எழுத்தெல்லாமெனிற் பிண்டமாகக் கொள்
 ளப்படுமாகலிற் பிண்டத்திற்காகிய காரணம் பகுப்பிற்குஞ் சொல்
 லாதே யமையுமாகலானும், எழுத்தெல்லாமெனப் பிண்டமே கூறி
 னார். எல்லாவெழுத்து மெனிற் பன்மைபாதலின்றிப் பிண்டமாகா
 மையும், எழுத்தெல்லாமென்பது பன்மைபாதலொடு பிண்டமாதலும்,
 தொல்காப்பிய முதலாய நூல் வழக்கானுணர்க.

நாதமாகிய ஓசையினின்று விசம்பும், விசம்பினின்று வளியு
முளவாதல் நூற்றுணிபாகலின், உந்தி முதலாமுந்து வளிக்கும்
நாதம் காரணமாதல் காண்க.

நாதம் புறத்திசைப்பதன்றி யுணர்வுமாதிரையா னுண்மை
யர்ணும், வரிவடிவின் கட்டபுறத்தொலி யின்றெனினும் சிததிர முத்தியி
வெழுத்துப்போல் ஒலியுணர்த்தாமையும் நந்துமுத விரோகைபோலப்
பொருளுணர்த்தாமையினின்று அவ்வரிவடிவாய எழுத்து, ஒலிவடிவா
ய எழுத்தையும் பொருளையு முணர்த்தலின், அவ்வுணர்வு நாதமன்றி
யுளதாகாமையானும், நாதம் வரிவடிவிற்குங் காரணமாதலறிக.

கடவுளது குணங்கள் அளவிலவாயினும் நால் ஆறுகுணமென
வும், முக்குணமெனவும், எண்குணமெனவு மொவ்வொராந்தீழ்
கீறலின், அவற்றுட் பகமென்னு முதனிலையால் "ஆறுகுணமுமீ,
இதுமான அளவைபாற் காரண முண்டெனக் கூறலின் உயிர்க்கு

உச்ச திருக்குறட் சண்முக விருத்தியுண்

அறிவு இன்பமென்ற முக்குணத்துள் உண்மையும், பகவெனன்
 உயர்திணையாற் கூறலான் அறிவும், இப்பாட்டாற் பெறப்பட்டன.
 ஏனைய பிற்கூறுப. அறுகுணங் கடவுளுக்கியற்கையும் அவனருள்
 பெற்றார்க்குச் செயற்கையுமாதல் ஆதியென்றதாற் பெறப்பட்டது.
 முக்குணமுயிர்க்கு முளவாயினுங் கடவுளதுண்மையாண்டு மொரு
 தன்மைத்தாதலும் உயிரதுண்மை உடலொடுதோன்றி மறைதலு
 மாகிய வேறுபாடுடைய வென்பது, கடவுள் காரணம உலகுசாரிய
 மென்றதொற் பெறப்பட்டது.

அறிவீன்பங்களின் வேறுபாடு பின்வருங் குறளானுணரப்படும்.

